



SAKTHI EDUCATION - Uni5  
EDUCATION

Topic: Vinayagar Chaturthi -  
விநாயகர் சதுர்த்தி

This is the article is the extract of  
Dr.Madeswaran's session with grade  
6 children in a Montessori School -  
Madras

நம் பள்ளிக்குள் வர எங்கே gate  
இருக்கிறது? [காட்டினர்]

சரி அந்த gate மூடி இருந்தால் என்ன செய்வது? தாவி குதிக்க முடியுமா?

”இல்லை...சார்! அது தப்பு, கீழே விழுந்து விடுவோமே!”

சரி அப்போது என்ன செய்யலாம்?

”கதவைத் திறக்க சாவி வேண்டும்”

கதவு திறக்காமல் பள்ளிக்குள் வரமுடியாது என்று ஏற்றுக் கொள்கிறீர்களா?

yes sir! - loud voice.

அது போலத் தான் நம் வாழ்க்கையில் தினமும் ஒரு கதவைத் திறக்க வேண்டி  
இருக்கிறது. அது தான் நம் எண்ணம் - சிந்தனை - திட்டம்.

காலையில் எழுந்தவுடன் இன்று என்ன செய்யப் போகிறோம்? இன்று நம்  
திட்டங்கள் என்னென்ன? என்று மனம் ஓடுகிறது அல்லவா? அந்த முதல்  
முழுமையான positive எண்ணம் தான் விநாயகர் என்ற சக்தி - energy pattern ஆகும்.

”அப்போ! உடலில் மனம் எங்கே இருக்கிறது சார்?”

”மனம் என்பதற்கு கண் மூக்கு போல வடிவம் இல்லை. ஆனால் இதோ பாருங்கள்  
[முளை மற்றும் தண்டு வடம் வரைபடம் வரையப்பட்டு விளக்கம் தருகிறேன்]

இந்தத் தண்டுவடத்தின் கீழ்ப் பகுதி. அதைத் தொட்டு உணருங்கள்.

முதுகைத் தொட்டு மாணவர்கள் உணர்கின்றனர்.

எப்படி மலை ஏறும் போது hairpin bends வருமோ, அதுபோல இந்த இடத்தில் இருந்து மூளை வரை ஆறு junctions உள்ளன. அதில் பல நரம்புகள் சேர்கின்றன. அவற்றை பாரத தேசத்தின் மருத்துவ-யோகா அறிஞர்கள் "சக்ரங்கள்" என்றனர்.

"சார் wheels நம் வண்டியைத் தள்ளுவது போல, இது நம் thoughts மூளைக்குத் தள்ளுமா?"

"ஆம்! ஆறு சக்ரங்கள் கொண்ட பெரிய வண்டி தான் நம் தண்டுவடம். அதில் இந்த சக்ரத்துக்கு மூலாதாரம் என்று பெயர். காரணம் நம்முடைய எல்லா வகையான எண்ணம்-திட்டம்-சிந்தனை என அனைத்தும் இந்த இடத்தில் தண்ணீரில் குமிழி போல் தோன்றுகின்றன."

அப்போ விநாயகர் இங்கே தான் இருக்கிறாரா?

விநாயகர் என்ற சக்தி இந்த சக்ரத்தில் உள்ளதை அறிஞர்கள் உணர்ந்தனர். ஆனால் சாதாரண ஜனங்களுக்கு உணர்த்த ஒரு உருவக வடிவம் தரப்பட்டது அதுவே விநாயகர் சிலை வடிவு. Physics book-இல் மின்சாரத்தை உணர்த்த குறி இடுவது போல சக்திகளை உருவகம் செய்தனர் முன்னோர்.

லீலா, "இப்போ நன்றாகப் புரிகிறது ஏன் இவரை முதல் கடவுள் என்று வணங்குகிறோம் என..."

சொல் லீலா...

இந்த மூலாதாரச் சக்ரம் ஒழுங்காக வேலை செய்ய வேண்டும். அப்போது தான் நாம் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் நம் எண்ணம் சீராக முறையாக இருக்கும். வாழ்க்கை அர்த்தம் உள்ளதாக இருக்கும். அதனால் தான் இவரை வணங்குகிறோம்.

ரமேஷ், "அதான் எங்க வீட்டு க்ரஹப்ரவேசத்தில் கணபதி ஹோமம் பண்ணினாங்களா?"

ஆமாம்! ஏன் நீயே விளக்கு பார்க்கலாம்...

தேவ், "நான் சொல்றேன். இந்த புது வீட்டில் நாம் நன்றாக வாழணும் என்கிற எண்ணம் வெற்றி பெறணும். சரியா சார்?"

சரி! இந்தச் சக்ரத்தை trigger செய்து வேலை செய்ய மந்திரங்கள் உண்டு. [கணபதி மூல மந்திரம் முறையாக ஜெபிக்கிறேன்]

எல்லோரும், "அப்போ எங்களுக்கும் அதை எழுதிக் கொடுங்கள், சொல்கிறோம்"

அடுத்த நாள் காலை வந்து இரண்டு பேர் தாங்கள் 21 ஜெபித்ததாகக் கூறினர்.

அதை அடுத்து விநாயகர் உருவ விளக்கம் தரப்பட்டது. [அதை நம் picture explanation பகுதியில் காண்க]

**Success of the presentation:** One boy asked why we make huge Ganesha idols? I explained that the freedom fighter Thilak in Mumbai planned for such idols and brought into regular practise. I asked the question why he did like that?

One child answered, "Sir, Thilak did this to make all Indians to have very important thought called Vinayagar. It is to get freedom from British."

OM SAKTHI!

September, 4th, 2012

Madras